

உடனடி வெளியீட்டுக்காக

குடும்ப வன்முறை மற்றும் நெருக்கமான துணைவர் செய்யும் வன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ப்ராம்ப்ட்டன் நகரம், ரீஜன் ஆஃப் பீல் (Region of Peel)

உடன் கைகோர்க்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (நவம்பர் 25, 2020) – பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை அங்கீகரிக்கும் வகையில், குடும்ப வன்முறை மற்றும் நெருக்கமான துணைவர் செய்யும் வன்முறை (FIPV) பிரச்சினை குறித்து தெரிய வைக்கும் தன்மை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்க ப்ராம்ப்ட்டன் தனது கூட்டாளர்களுடன் கை கோர்த்துள்ளது.

நகரத்தின் கூட்டாளர்களில், பிரச்சாரத்தின் வளர்ச்சிக்கு தலைமை தாங்கி வந்த பீல் பகுதி, மிஸ்ஸிஸ்ஸாகா நகரம், டவுன் ஆஃப் கலிடன், பீல் பிராந்திய காவல்துறை, ஒன்ட்டேரியோ மாகாண போலிஸ் மற்றும் 10 க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளும் அடங்கும்.

ஜனவரி 29, 2020 அன்று, ப்ராம்ப்ட்டன் நகர் மன்றமானது, ப்ராம்ப்ட்டன் மற்றும் பீல் பிராந்தியத்தில் குடும்ப வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பொதுக் கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் கூட்டாளர்களுடன் சேர்ந்து ஒத்துழைப்பதற்காகவும், ஊழியர்களை வழிநடத்தும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தச் சமயத்திலிருந்து, கூட்டாளர்கள் இந்த முக்கியமான பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக, அனைத்தும் உள்ளடக்கிய மற்றும் ஈடுபாடு கொள்ளக்கூடிய ஒரு பிரச்சாரத்தை உருவாக்க ஒன்றிணைந்தனர்.

FIPV என்பது நெருங்கிய துணைவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடையே எந்தவொரு கட்டுப்பாட்டையும் செலுத்துகின்ற அல்லது அச்சுறுத்துகின்ற நடத்தை அல்லது உடல்ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறை அல்லது துஷ்பிரயோகம் ஆகும். 2019 ஆம் ஆண்டில், பீல் பிராந்தியத்தில் மட்டும் காவல்துறையினர் சுமார் 19,000 க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை சம்பவங்களுக்கு செவி சாய்த்தனர். இது சராசரியாக, ஒவ்வொரு நாளும் 50 சர்ச்சைகள் அல்லது ஒவ்வொரு மணி நேரமும் இரண்டு என்ற கணக்கில் ஏற்படுகின்றன. இந்த எண்கள் புகாரளிக்கப்பட்டவை மட்டுமே; பெரும்பாலான சம்பவங்கள் புகாரளிக்கப்படுவதில்லை.

ஆதரவு தேவைப்படும் குடியிருப்பாளர்கள், அல்லது இப்படிச் செய்பவர்கள் யாரையாவது பற்றித் தெரிந்தால், அது பற்றி தெரிவிக்க, **211** என்ற எண்ணை ஒரு நாளின் 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும், ரகசியமாக, கட்டணமில்லாமல் அழைக்கலாம். மிகவும் அவசரம் எனும்போது குடியிருப்பாளர்கள் **911** என்ற எண்ணில் காவல்துறையினரை அழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவை பற்றிய புள்ளிவிவரங்கள், ஆதாரங்கள் மற்றும் பிரச்சாரப் பொருட்கள் உட்பட, பீலில் குடும்ப வன்முறை மற்றும் நெருக்கமான துணைவர் செய்யும் வன்முறை பற்றி மேலும் அறிய, வருகை புரியவும்: peelregion.ca/ItsNotOkay .

அறிஞர் கூற்றுக்கள்

“குடும்ப வன்முறை மற்றும் நெருக்கமான துணைவர் செய்யும் வன்முறை என்பது எந்த ஒரு பின்னணியிலிருந்தும் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது; மேலும் இந்த பிரச்சாரமானது இந்த முக்கியமான பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டும், மற்றும் மக்கள் தங்களுக்கு உதவி தேவைப்படுகிறதா அல்லது யாருக்கேனும் உதவி தேவைப்படுமா என்று தெரிந்து கொள்வதற்கான விழிப்புணர்வைவும் ஏற்படுத்தும்.

– பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“குடும்ப வன்முறை பரவலாக இருப்பது என்பது பீல் பிராந்தியத்தில் பலருக்கும் இருக்கிறது ஒரு நிதர்சனமான, மற்றும் சோகமான உண்மை. இதற்கு எந்த நிறமும், இனமும் விலக்கு இல்லை; எல்லா பொருளாதார நிலைகளிலும் நடக்கிறது. இந்தப் பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம், குடும்ப வன்முறை பிரச்சினையை திரை மறைவிலிருந்து வெளிக்கொண்டு வருகிறோம். எங்கள் முதல் செயல்படிகளில் ஒன்றாக இருப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும், ஒரு சமூகமாக இந்த பிரச்சினையை கூட்டாக எதிர்கொள்வதே ஆகும்; எனவே பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தேவையான தைரியத்தைப் பெற அதிகாரம் பெற்றதாக உணர முடியும். ஒரு பாதுகாப்பான சமூகம் என்பது, அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்கள் வாழும் இடத்தில் பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும்.”

– ரொவீனா சான் ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, ப்ராம்ப்ட்டன் நகரம்

“நம் அனைவருக்கும் ஒரு பொதுவான குறிக்கோள் உள்ளது – ப்ராம்ப்ட்டன் நகரை, அதன் இயன்ற அளவுக்கு மிகச் சிறந்ததாக மாற்றுவது என்பதே அது; மேலும் சமூகப் பாதுகாப்பு, மனநல ஆதரவை மேம்படுத்துதல் மற்றும் நமது நகர மன்றத்தின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான முன்னுரிமை கொண்ட விஷயத்திற்கான நிபந்தனைகளின் ஒரு பகுதியாக செயலில் இறங்குதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல் ஆகியவை இதில் அடங்கும். இந்த பிரச்சாரமானது, நமது சமூகத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் நமது நகரத்தில் பாதுகாப்பாக இருப்பதை உணர்வதில் உதவுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை எடுத்தியம்புகிறது.”

– டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள்

சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca